



University of Jaffna

Sir. Pon. Ramanathan Memorial Lecture – 2019

சமூத்து நவீன விலக்கிய உருவாக்கத்தில்
பெண் ஒளுநமைகள் (1900 - 1950)

கலாநிதி.செ.யோகராசா

முன்னாள் மொழித்துறைத் தலைவர் மற்றும்
பேராசிரியர்
கிழக்குப்பல்கலைக்கழகம்

on

12th December 2019(Thursday)

at 3.00 p.m

at

Kailasapathy Auditorium,
University of Jaffna.



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
இலங்கை

சேர்.பொன்.இராமநாதன்
நினைவுப் பேரூரை



சமுத்து நவீன ஒலக்கிய உருவாக்கத்தில்
பென் ஈஞ்சமயகள்
(1900 - 1950)

பேரூரவழங்குனர்

கலாநிதி. செ. யோகராசா
முன்னாள் மொழித்துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்
கிழக்குப்பல்கலைக்கழகம்

12.12.2019 (வியாழக்கிழமை) மி.ப 3.00 மணி
இடம் : கலைசபதி கலையரங்கம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.



Sir Pon Ramanathan

Message from the Competent Authority

Sir Ponnambalam Ramanathan Memorial Lecture is an annual event at the University of Jaffna during the aftermath of the General Convocation. Jaffna University has the honour to give tribute to Sir Ponnambalam Ramanathan whose property has paved the way for us to respect. As a mark of honour and show its respect, the Jaffna University community has been traditionally conducting this Memorial Lecture.

We are very much thankful to Dr. S. Yogarajah, a well known respected Professor to deliver this Memorial Lecture and we welcome the speaker on behalf of University of Jaffna.

**Prof. K. Kandasamy
Competent Authority,
University of Jaffna.**

சமுத்து நவீன இலக்கிய உருவாக்கத்தில் பெண் ஆளுமைகள் (1900 - 1950)

கலாந்தி செ.யோகராசா

(முன்னாள் மொழித்துறைத் தலைவரும் பேராசிரியரும் - கிழக்குப் பல்கலைக்கழகம்)

முன்னுரை

“இலங்கையின் தவப்புதல்வர்களில் ஒருவர் சேர்.பொன்.ராமநாதன் என்பதில் என்றும் எவர்க்கும் கருத்து வேறுபாடில்லை. ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலமாக இலங்கையின் அரசியல் வாளில் ஈடு இணையற்று பிரகாசித்த இராமநாதன் அவர்கள் இவ்வுலகிலே தும் புகழ் நிறுவிச்சென்ற பெரும் மக்களுள் ஒருவர் என்பதை ஊரும் உலகமும் ஒப்புக் கொண்டுள்ளன.”

(பேராசிரியர் கைலாசபதி)

சென்ற நூற்றாண்டின் (19ஆம் நூற்றாண்டு, க-உ) பிற்கூற்றிலே இலங்கை மக்களின் கல்வித் தேவைகள் மிகுதியும் உணரப்பட்டன. கீழ்த்திசையின் ஆதம் ஞானமும் மேற்றிசையின் உலகியல் ஞானமும் ஒன்றிணைந்த சிறந்ததொரு கல்வியின் மூலம் மக்களின் சிந்தனையையும் வாழ்க்கைத்துரத்தையும் உயர்த்திவிட கொலோனல் ஒல்கோட், அநகாரிக தற்மபால, ஸ்ரீலஹ்மி ஆறுமுகநாவலர் முதலான பெரியோர்கள் முயன்றனர். இவர்களின் வரிசையில் இராமநாதனையும் நாம் வைத்து என்றும் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்...

இராமநாதன் வாய்ச்சொல் வீரர் அல்லர். அவரின் செயல் வீரத்திற்கு எடுத்துக் காட்டுகளே ராமநாதன் மகளீர் கல்லூரியும் பரமேஸ்வரா மகளீர் கல்லூரியாகும்.

-சொக்கன்-

மேற்கூறிய விதத்தில் தாம் பெண்களுக்காக நிறுவிய இராமநாதன் மகளீர் கல்லூரியில் ஜூடாக பெண்கள்விக்கு முதன்மை கொடுத்த சேர் பொன் இராமநாதன் அவர்களது நினைவாக நடாத்தப்படும் இவ்வருட நினைவுச் சொற்பொழிவு, ஈழத்தின் பெண் படைப்பாளர்களை முக்கியப்படுத்தி “ஸமுத்தின் நவீன இலக்கிய உருவாக்கத்தில் பெண் ஆளுமைகள் (1900 -1950) என்ற மகுடத்தில் அமைகின்றது. இவ்விதத்தில் இதுவே

முதன் முயற்சியாகின்றமை கவனத்திற்குரியது. இத்தகைய நோக்கில் அடங்கும் பெண் ஆளுமைகள் சிலராக இருப்பினும் ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றில் அவர்கள் பதித்துள்ள தடங்கள் ஆழமானவையாகும்.

தொடர்ந்து செல்வதற்குமுன் “நவீன இலக்கியம்” என்பது பற்றி சிறிது விளக்கமளிப்பது பொருத்தமானது. “நவீன்” அதாவது புதிய இலக்கியங்களாகக் கருதப்படுவன நாவல், சிறுகதை, கட்டுரை, விமர்சனம், நவீனகவிதை, நவீன நாடகம் என்பனவாகும். 19ஆம் நாற்றாண்டிலே ஆங்கிலேயரின் ஆட்சியினால் ஏற்பட்ட நவீனமயமாக்கச் (modernization) குழலில் இவை முதன்முதலாக பிறப்படுத்தன. சமூகச்சார்பு, பொதுமக்கள் நலன், அரசியற்சார்பு, ஆதிக்க எதிர்ப்பு, முதம், கடவுள், அரசு, ஆணாதிக்க எதிர்ப்புகள்) தனிமனித அனுபவம் என்பன இவற்றின் இயல்புகளாம்.

மேற்குறிப்பிட்ட நவீன இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்ட இக்கால (1900-1950) பெண் ஆளுமைகள் சிலர் பரவலாக அறியப்பட்டிருக்கவில்லை என்பதையும் இத்தகைய வர்களுள் வேறு சிலர் முதன்முதலாக இப்போதுதான் அறியப்படுவர்களாகவும் உள்ளனர் என்பதைனையும் இவ்வாறான பெண் ஆளுமைகள் சிலர் மறக்கப்பட்டும் சிலர் மறைக்கப்பட்டும் உள்ளனர் என்பதையும் இந்நினைவுப் பேருரையூடாக அவர்களும் முதன்முதலாக வெளிக்காணரப்படுகிறார்கள் என்பதையும் இவ்வேளை நினைவு கூறவது அவசியம்.

நவீன கவிதைத்துறையில்

மேற்குறிப்பிட்ட துறையில் மூன்று கவிஞருகள் வெவ்வேறு நோக்கிலும் போக்கிலும் இக்காலப் பகுதியில் பாடல் இயற்றியுள்ளதை இனக்காணமுடிகின்றது. மேற்கூறிய வர்களில் ஒருவர் மலையகத்தைச் சேர்ந்த மீனாட்சியம்பாள் நடேசப்யர். இவர் 1929இல் இந்தியத்தொழிலாளர் சிற்கு என்ற கவிதை நூலாள்ளறை வெளியிட்டிருப்பினும் அது பார்வைக்குக் கிடைக்கப் பெறவில்லை. 1940இல் வெளியிட்ட “இந்தியர் களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை” என்ற தொகுப்பு பற்றி மட்டும் அறிய முடிகின்றது. இத்தொகுப்பின் முன்னுரையில் அவர்பின்வருமாறு கூறுகின்றார். “

இலங்கைவாழ் இந்தியர்களின் நிலைமை வரவர மிகவும் மோசமாகிக் கொண்டே வருகின்றது. இலங்கைவாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தீவிரமுடன் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இந்திய மக்களுக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தி அவர்களிடையே அதிலும் முக்கியமாக இந்தியத் தோட்டத் தொழிலாளர்களிடையே பிரசாரம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். அத்தகைய பிரச்சாரம் பாட்டுக்கள் மூலமாகச் செய்யப்படின் அதிகம் பயனளிக்கும். இதை முன்னிட்டே இன்று இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமையைப் பாட்டுக்கள் மூலம் எடுத்துக்கொற முன் வந்துள்ளேன். இந்தியர்களை தூக்கத்தில் ஆழ்ந்து விடாது தங்களது உரிமைகளைப் போராடும்படி அவர்களை இப்பாட்டுக்கள் தட்டியழுப்ப வேண்டுமென்பதே எனது அவா.

மத்தியதர வர்க்கத்தினரை மனங்கொண்டு தேசிய ஒற்றுமை பற்றியும் சமூகக் குறைபாடுகள் பற்றியும் பாடப்பட்டு வந்த சூழலில் மலையகத்தில் வாழ்ந்த இந்தியத் தொழிலாளர் பற்றியும் அவர்கள் மத்தியில் போராட்ட உணர்ச்சியை ஏற்படுத்துவது பற்றியும் பாடமுற்பட்ட மீனாட்சியம்பாளின் குரல் முற்றிலும் புதியதே. இன்னும் நுணுக்கமாக தோக்கிளால் அது சமூக, அரசியல் தோக்கிளான முதல் எதிர்ப்புக் கருலாகும். தொகுப்பிலுள்ள மூன்றாவது பாடலுக்கு மேலுள்ள உபதலைப்பு “இலங்கை யர்கள் இந்தியர்களை இந்தியாவிற்கு விரட்ட வேண்டுமென்று சொன்னதற்காக எதிர்த்துப் பாடிய பாடல்கள்” என்றிருப்பதும் கவனத்திற்குரியது. எடுத்துக்காட்டாக, பின்வரும் பாடற்பகுதி, அமைகின்றது:

“சிங்கள மந்திரிகள் கூற்று மிக
சீருகெட்ட தென்று சாற்று
சங்கடமே நேருமென தோற்று திந்திய
சமூகம் நெருப்பாய் வரும் காற்று

நன்றி கெட்டுப் பேசும் மந்திரிமாரே உங்கள்
நியாயமென்ன சொல்லுவீரே
இன்றியமையாதவாரு போரே செய்ய
இடமுண்டாக்குற்றீரே”

எதிர்ப்பு நிலையில் சாத்வீகப் போராட்டத்திற்காக தொழிலாளரிடம் அழைப்பு விடுக்கப்படுகின்றது:

அனுபல்லவி

தொழிலாளர் ஒன்று கூடுங்கள் - இந்த நிலையில்
துணிந்து வழியைத் தேடுங்கள்

சரணம்

சிங்கள மந்திரிகளே செய்திடும் கூழ்ச்சி
சேதியிதல்லாமல் வேறில்லை காட்சி
பொங்கவே தொழிலாளர் ஒற்றுமை மாட்சி
பொலிவு கொண்டாலவர் அடைகுவர் தாட்சி

(தொழி)

பண்டுறிப்பிருந்து பாமரிடம் கவிஞதயைக் கொண்டு சென்ற பாரதி, அவர்களுக்காக இசைப்பாடல்களையும் மெட்டுக்களிலமைந்த பாடல்களையும் உருவாக்கினார். மீணாட்சியம்பாளிஸ் பாடல்களும் அவ்வாறுமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலுள்ள பாடல்கல் இசைப்பாடல்களாகவிருப்பது கண்ணாடு. அவ்வாறுமைந்த பாடல்கள் பொதுமக்களுக்குப் பரிச்சயமான மெட்டுக்களிலமைந்திருந்தன. உ-ம் :

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி” என்ற மெட்டு
“ஆடு பாம்பே” என்ற மெட்டு
“தங்கக் குடமூத்து” என்ற மெட்டு
“கல்லார்க்கும் கற்றவர்க்கும்” என்ற மெட்டு

மற்றொரு கவிஞரு மயில்டியைச் சேர்ந்த ஞானாம்பிளை என்பவர். இவர் இன்றுவரை அறியப்படாத கவிஞரு. இவரது பாடல்கள் “மேலைத்தேய மநுபான வேழக்கைக் கும்மி” என்ற பெயரில் பிரசரமாக வெளிவந்தது. அதில் வெளிவந்த ஆண்டு குறிப்பிடவில்லை. இருபத்தெந்தளவிலே (1925) அது வெளிவந்திருக்க வாய்ப்புள்ளது. (இப்பிரசரத்தி லிடம் பெற்றுள்ள பாடலான்றிலே இவ்வாண்டு பற்றிய குறிப்பொன்றுள்ளது.) நாலின் தலைப்பிலே மதுபானம் என்றிருப்பினும் கவிஞரு முக்கியத்துவம் கொடுத்த பொருள் வேறான்று அது முற்றிலும் புதிய பொருள். சமகாலத்து போலியான தேசேபகாரிகளை

இனங்காட்டுவதில் - கண்டிப்பதில் - நெந்யாண்டி செய்வதிலே கவிஞருயின் கவனம் குவிந்துள்ளது. சமகாலத் சமூகத் தேவைகளை அதிகளுக்குப் பாடிய பாவலர் துறையப்பாப்பிள்ளை உட்பட, உதிரியான கவிதைகள் பாடிய எவருமே இப்பொருள் பற்றிப் பேணாரல்லர். கவிஞரு நூலின் விஞ்ஞாபனத்தில் பின்வருமாறு கூறியிருப்பது இவ்வேலை கவனத்திற்குரியது.

“.....நாமிங்கே கண்டிப்பது, தற்போது இக்குடிவகைப் பதார்த்தங்களை ஊரை விட்டோடிவிட்வேண்டுமென்னும் தேசோபகாரிகள், தேசுபக்தர்கள், தேசநன்மைக்காகப் பாடுபடுகின்றவர்கள் என்று வெளிப்பட்டுக் கங்கணங்கட்டி நிறபவரையே. இவர்கள் ஸ்ரீமான் காந்தி, திலகர், சரோஜினிதேவியாகிய மகாத்மாக்கள் போல, உடல், பொருள் ஆழவி முன்றையும் உலகத்துக்காப் பூப்புக்கொடுத்து நன்மை செய்ய சித்தங் கொண்டவர்கள்லாவே. தம்மைச் சனாவ்கள் தேச நன்மைக்காப் பாடுபடும் மகாத்து மாக்களைன்று நம்பவேண்டுமென்ற அவாவினால் வேறு வேகமூட்டு நடிப்பவரே. இவர் நேரத்துக்குத்தக்கபடி வேகமூட் போடுவர் ஆடுவர், ஆதுவின் கெட்ட குடிவகையை ஊராற்றுற்றத்துவதிலும் இவரன்னாரை ஊராயருவருத்து தள்ளிவிடுதே உசிதமென்று துணிந்து சொல்லுகின்றோம். குடிவகைப் பதார்த்தங்களுக்கு நாம் பயப்பட வேண்டியதில்லை. இவர்களுக்கே நாமெல்லோரும் பயப்பட வேண்டியிருக்கிறது...”

மேற்கோள் சற்று நீண்டதாயினும் கவிஞருயின் பொருட்புதுமை எத்தகைய தென் பதையும் ஒப்பீடுப் பார்வையையும் ஆக்ரோக்ஷி உணர்ச்சியையும் மனத்துணிவையும் அங்கத பாங்கையும் அது வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கவிஞரு எழுதியுள்ள 123 பாடல்கள் கொண்ட முற்குறிப்பிட்ட பிரசுரத்திலே 57 பாடல்கள் போலிப் தேசோபகாரிகள் பற்றியவை என்பது வியப்பிற்கும் சிந்திப்பிற்கு முரிய விடயமாகின்றது. ஏனெனில், போலித் தேசோபகாரிகள் அந்தளவிற்கு அதிக எண்ணிக்கையினராக இருந்துள்ளாரென்பதை நாம் அறிதற்கான வாய்ப்புக்கள் இன்றுவரை அறிதாகவே இருந்துள்ளது. கவிஞரு அவ்விடயத்திற்கு முதன்மையளித் திருப்பதனுடாகவே போலித் தேசோபகாரிகள் பலர் அன்றைய கால கட்டத்தில்

தலைதூக்கியிருந்தாரென்பது புலப்படுகின்றது. ஆக, முக்கியமான இவ்விடயம் பற்றி கவிஞரு எழுதியுள்ள பாடல்கள் சிலவற்றை இங்கு எடுத்தாள்வது பயன்மிக்கது. அவை பின்வருமாறுமைகின்றன:

காதுசன் யாசியென வேசவூரிட்டுரில்
தன்காரியத்தை முடிப்பரிவர்களைத்
தேசோபாகாரிக ளன்றுஞ்
சிந்தித்து நீரிதைப் பாருமடி

ஊரிற் தமக்கு மதிப்பொன் றுண்டாக்கு
முபாயத்தைக் கொண்டு பலவேசம் போட்டிவர்
ஆழினும் மேலவர் தேசோபாகாரிக
ளாமென ஆழிறார் பாருமடி

தேசநன் மைக்கின்று சல்லியும் வேண்டுவார்
தேசோபாகாகள் என்று முழங்குவார்
பேசுவதன்றிக் தம்மைச் சதமொன்றும்
விரிய விடாரிவர் பாருமடி”

மேற்கூறியவாறான போலித் தேசோபாகாரிகள் பற்றிய கண்டனத்தினூடாக, இலங்கை விடுதலை பற்றிச் சிந்தித்த முதற் தேசியக் கவிஞருயாக இவரை இனங்காண முடிகின்றது. தொடர்ந்து, மிகச்சில பாடல்களில் மதுபானமருரின் வேறு செயற்பாடுகள் பற்றிப் பேசுவார். உடம்

“மேலைத்தேயமதுபாளத்துக் செலுத்தும் பணம்
மிச்ச மிகுதியாய் மேலுரக்குப் போவதால்
மேலும் நம்முரக்கள்ளுச் சாராயம் நன்றென்னும்
விள்ளுங்கி றாராமே பாருமடி”

இதன் பின்னர் யூரிமாரின் தகுதியீனம் பற்றி எடுத்துரைக்கிறார். ஆங்கில ஆட்சியினால் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களுள்ளனர் நீதித்துறை சார்ந்தது, நீதிமன்றம், சட்டம், அதன் குறை நிறைகள், சட்ட அமுலாக்கம் முதலான விடயங்களைப்பற்றி சமகால படைப்பாளிகள் சிலர் பேசியுள்ளனர். இது தொடர்பில் இக்கவிஞரு யூரிமாரி தகைமைபற்றி எழுதப்பட்ட பாடலிலோன்று பின்வருமாறு:

புத்திநுண்மை யற்றவரைத் துயில்வாரை மெய்யியக்கம் புன்மையாரை

எத்தரையே மழுயைச்சினத்துற் தறுகணரை யசாங்காத விதயத் தாரைச்
சுத்தமான மற்றாறைப் பாவத்துக் கஞ்சாரைத் தோன்றுநீதி.

இத்தலமன் நிலேயூரித் துரையைன வைப்பது கெடுதி யழிபுதானே

தமிழரது நாகரிகம், ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்தில் மாற்றங்கள் பெற்று வருவது பற்றி இறுதியாக விபரிக்கின்றார். இவ்விதத்தில் மேலைத்தேய உடை, உணவு, மேலைத்தேய நடனம் முதலியன கவனத்திற்குட்படுகின்றன. 2-ம்:

பஞ்ச நமக்கு வருங்காரணத்தை நாம்

பார்க்கில் நந்தேய நவநாகரீகத்தின்

சஞ்சிதமென்க: மறுத்துரைப்பாரவர்

என்று குறிப்பிட்டு காலனித்துவ ஆட்சிக்கெதிராகவும் குரலைமுப்புகின்றார்.

இன்னும் தான் சொல்வதற்கு அனேகம் இருப்பதாகவும் அதனை இரண்டாம் பாகத்தில் கவறுவதாகவும் கவறி தானியற்றிய நெடும் பாடலை முடிக்க முற்படுகின்றார். அவ்வாறு கவறிய பின்வரும் வகையில் இருந்தால் கொலைக்டச் செய்யலாமென்ற விடயத்தைக் குறிப்பிட்டு “வாழி” பாடுகின்றார் கவிஞரு.

முற்குறிப்பிட்ட மீனாட்சியம்மாள் நடேசய்யரதும் வித்தியாவல்லியம்மாரதும் காலனித் துவ ஆட்சிக்கெதிரான எதிர்ப்புக்குரல்கள் சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் இவர்களுக்கு முன்னரே அன்றைய சட்டநிருபண சபையிலே 1915ம் ஆண்டு இளக்கல வரத்தையொட்டி அவராற்றிய உரையில் வெளியிடப்பட்ட வாசகங்களை நினைவு படுத்துகின்றன. அவ்வரையின் ஒருசிறு பகுதியை இங்குதருவது பொருத்தமானது:

“ அசாதாரணமான இந்த அவலச் சூழ்நிலையிலே மக்களின் நன்மை கருதி நீங்கள் பணிபுரிவீர்கள் என்றுநான் எதிர்பார்க்கின்றேன். வளர்ந்தோராகிய ஆண் பெண் களிடையே சென்று நான் விசாரித்த பொழுது உங்களின் அடக்குமுறைச் சட்டத்தினால் விளைந்த விளைவுகளைக் கவுரி அவர்கள் கண்ணீர் பெருக்கினர். மாட்சிமை பொருந்திய உங்கள் ஆணையாளர்களின் உரிமை கடந்த செய்கைகளும் சட்டவரம் பற்ற செயல்களுமே இத்துயர்நிலைக்கெல்லாம் காரணமாகும்...”

சிக்கல் நிறைந்த இந்தச்சூழ்நிலையிலே அதிகாரவர்க்கத்தின் அறிக்கையான்று மட்டுமே ஆராய்வதற்கு எடுக்கப்படலாகாது. இதற்கு மறுபக்கமாய் உள்ள மக்களின் அறிக்கையையும் கவனமாகவும் பாரப்படச் செய்தியும் ஆராயப்படல் வேண்டும். நான் மக்களின் சார்பாகவுள்ள நியாயங்களை எடுத்துரைக்கவே உங்கள் முன் எழுந்து நிற்கின்றேன்.”

பிறிதொரு கவிஞர் திருநெல்வேலி பிரதேசம் சார்ந்த ச. வித்தியவல்லியம்பாள். இவர் இயற்றியதாக வெளிவந்த பிரசரம் “ஹீமான் சேனாதிராசா கொலை” விசித்திரிக் கவிகள். (முதலாம் பாகம்)

மேலுள்ள தலைப்பினைத் தொடர்ந்து பின்வரும் குறிப்பு இப்பெறுகின்றது:

“இது மூன்றாவது வெளிவந்த புத்தகங்களிலும் பார்க்கச் சரித்திரம் தொடர்பாக வீரம், சோகம், தாபம் முதலிய சகல விபரங்களும் அடங்கிய வெண்பா, விருத்தம், கலித்துறை, கும்பி, சிந்து முதலிய நூதன மெட்டுக்களாற் பார்ப்போர் மனதை பிரமிக்கச் செய்தத்தக்க விதமாகவியற்றியது. தாசி நடனம், பணவாஞ்சை, அந்நியர் நேசம், கடாநட்பு முதலியவற்றின் வருங்கேடு... நன்கு விளங்கும்.” (புள்ளியிட்ட இடத்தில் எழுத்துக்கள் அழிந்துள்ளன.)

சேனாதிராசா என்பவர் கோப்பாய் ஊரைச் சேர்ந்தவர் உடையார் அல்லது மணியகாரர் பறம்பரையில் வந்தவர் பறோபகாரி செல்வாக்கு மிக்கவர். தேவதாசிகளால் கோவிலி வேற்பட்ட அசம்பாவிதும் காரணமாக, திருவிழா பார்க்கச் சென்றவேளை திட்டமிட்டுக்

கொலை செய்யப்படுகின்றார். வழக்கு நீதிமன்று செல்கின்றது. தீர்ப்பு பற்றியது இரண்டாம் பாகம் அது வெளிவர்த்தா என்று தெரியவில்லை)

மேற்குறிப்பிட்ட சம்பவத்தைப் பொருளாகக் கொண்ட இப்பிரசுரம் “விசித்திரக் கவிகள்” என்று அழைக்கப்பட்டாலும் எழுத்து இலக்கிய மரபில் நோக்கும்போது உள்ளூர் பிரமுகர்களை பாடுகின்ற பிரபந்த இலக்கிய மரபினை இடம் : கதிரைவேலன் கோவை, தண்டிகைக் கனகராயன் பள்ளு) சார்த்ததாகவுள்ளது என்று கூறமுடியும். எனினும் அதைவிட, வாய்மொழி இலக்கிய மரபில் உருவாகின்ற “கொலைச் சிந்து” பாடல் மரபுடன் பொருத்திப் பார்ப்பதே பொருத்தமானது. தமிழகத்தில் இவ்வாரான கொலைச் சிந்துகள் வாய்மொழிப் பாடல் மரபில் அதிகமெழுந்துள்ளன. ஸழத்தில் மலையகத்தில் ஒரு சில எழுந்திருக்கின்றன. உதாரணமாக, எஸ்.எம்.ராஜப்பா என்பவர் பாடிய “கட்சிப் பேராட்க் குரல்” இரண்டாம் பாகத்தில் “12 நபர்களின் படுகொலைப் பாடல்கள் அடங்கியிருள்ளன”. அறுபதுகளாவிலே யாழ்பாணத்தில் “கோகிலாம்பாள் கொலை வழக்கு” பிரசுரமாகின்றது.

வித்தியாவல்லியம்பாள் இயற்றிய விசித்திரக் கவிகள் இலக்கிய மரபுடன் இயைந் தாலும் பாடியவர் பெண்களினால் என்ற விதத்திலே முதன் முயற்சியாகின்றது என்பதே இங்கு கவனிக்கத்தக்கது: நூவின் ஆரம்பம் கடவுள் துதிகளுடன் இப்பெறுகின்றது.

விநாயக வணக்கம்

வெண்பா

சீரோங்கு சேனாதிச் சீமா னுயிர் விடுத்த

பேரோங்கு காரியத்தைப் பேசவே பாரோங்கு

மைங்கரனே போற்றி யடியினையை யான்

தொழுதேன் சங்கையழு செந்தமிழழுத் தா

சுப்பிரமணியர் துதி

கவித்துறை

உன்னரும் வீதியிலுவாவித் திரிந்த வகுக்குமனாம்

தன்னருஞ் சேனாபதி யினுடலைப் பதைபதைக்க

அந்தியர் செய்தமையருங் கவிபாற் சொல்ல வாறுமுகா
என்னருங் நாவினிதாயிருந் திஃதியம் புவையே

அலையடக்கம்

கண்மணியாகிய சேனாதிராசன் கதைகளையோர்
பெண்மணியாகிய பேதை கவி வழி பேசியதால்
பண்ணிசை குற்றம் பார்த்து பிழக்கிடும் பாவலர்கள்
விண்மணிபாமை விரும்பி யுரைத்து விளங்குவரே

நால்

நாண்டிச் சிந்து

சற்சனரே சொல்லக் கேளும் - இந்த
தரணியலாம் புகழுங் கோவைநகரில்
சிற்பா ஞானினாலே சகல
செல்வமும் படைத்திலங்கும் நல்ல குலத்து

(சற்சனரே)

குன்றனையகுணம் படைத்தோன் - குமார
குரியர் குலத்துதித்த குழந்தை யென்பார்
வள்ளிறல் சேனாதிராச என்று
வையத்தோர் சொல்லவார்கள் ஜயா நேசர்கள்

(சற்சனரே)

மேற்கவறியவாறு ஆரம்பித்து சிறி கிட்டினன் என்ற பொலிஸ், கொலைக் குற்றவாளியை
நீதி மன்றிலே நிறுத்துவதோடு வாழி விருத்தத்துடன் (முதற்பாகம்) முடிவறுகின்றது.
மேற்குறித்த பொலி ஸின் பெயர் மேலைத்தேய மதுபான வேடக்கைக் கும்பியிலும்
இடம்பெறுவதால் அப்பிரசரமும் ஏற்கத்தாழ 1920 1925 அளவில் எழுந்திருக்கலாம்.)

மீணாட்சியம்மாள் வெவ்வேறு பாடல் மெட்டுக்களை பயன்படுத்தியிருப்பதுபோன்று,
வித்தியாவல்லியம்பாளும் பல்வேறு பாடல் மெட்டுக்களைப் பயன்படுத்தியிருப்பது
கறிப்பி த்தக்கது.

இறுதியாக, தொகுத்து நினைவுக்குற்வதாயின் மேற்கூரிய மூன்று கவிஞருகளும் வெவ்வேறு நோக்குகளும் போக்குகளும் கொண்ட பாடல்களைப் பாடியுள்ளைம் புலப்படுகின்றது. தொழிலாளர் எழுச்சியை மனங்கொண்டு மீனாட்சியம்மானும் காலனித்துவசூட்சி மாற்றங்களுட்பட போலித் தோசோபகாரிகள் பற்றி ஞானாம்பிகை யும் உள்ளுர் பிரமுகர் கொலை பற்றி வித்தியாவல்லியப்பானும் பாடல்கள் பாடி முன்னோடி முயற்சியீடுபட்டுள்ளனர். பொதுமக்களை மனங்கொண்டு இசைப் பாடல்களை மெட்டுக்களில் கீயற்றியுள்ளனர். எனினும், இத்தகைய கவிஞருகள் தங்கள் பிரச்சினைகள் பற்றிப் பாடற்பட்டார்ல்லர். அதற்கான காலம் என்பதுகளிலேயே உருவாகின்றது. (அவ்வாறான விடயங்களைக் கொண்டு தமிழிலேயே வெளிவந்த “சொல்லாத சேதிகள்” (1946) என்ற தலைப்பிலான முதற்தொகுப்பின் உருவாக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுவரையாளர் / மாணவிகளுக்கு முக்கிய இடமிருப்பது இன்று வரலாறாகிவிட்ட உண்மை)

நாவல் துறையில்

மேற்குறிப்பிட்ட துறையில் நாவலாசிரியராக ஒருவரையே இனங்காண முடிகிறது. அவரே மங்களநாயகம் தம்பையா. இந் நாவலாசிரியை அறியமலர் என்ற இன்னொரு நாவலை எழுதியிருப்பினும் அது கிடைக்காந்திலையில் எமக்கு கிடைத்திருப்பது நொறுங்குண்ட இருதயம் (1914) மட்டுமேயாம். நொறுங்குண்ட இருதயம் நாவல் கணவனான அருளப்பானின் கொடுமைக்கு ஆளாகி இதயம் நொறுங்குண்ட கண்மணியைற மத்தியதர வர்க்கத்து குடும்பப்பெண்ணின் அவல வாழ்க்கையை பொருளாகக் கொண்டது. அந்தஸ்துணர்வு, பொருளாசை என்பன மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எவ்வாறு தடையாக உள்ளன என்பதையும் அன்பற்ற வாழ்க்கை எவ்வாறு சமையாகிப்போகிறது என்பதையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாகி யுள்ளது. அன்பற்ற கணவனால் கொடுமைப்படுத்தப்பட்ட கண்மணி மனம் நொந்த நிலையில் கிறிஸ்தவ பாரித்தியாரோருவரின் இதமான போதனைகளால் அமைத்தியடை கிறாள். இறுதிவரை கிறிஸ்தவ சமயத்தைக் கடைப்பிடிக்கிறாள். அவளது உயிர் பிரியும் வேலை கணவனான அருளப்பா அவளின் நூற்பண்புகளை உணர்ந்து திருந்தி வாழ்கிறான்.

கண்மனியின் தோழியான பொன்மனியும் அவளது காதலன் பொன்னுத்துரையும் சமூகத்தில் பொருளாசை, அந்தஸ்துணர்வு என்பவற்றால் பல இடர்களை அனுபவித்து ஈற்றில் இணைகின்றனர்.

மேற்கூறியவாறான, சமகாலச் சமூகத்தின் குறைபாடுகளை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்புவதாக அமைகின்ற விதத்தில் முதல் நாவலான இந் நாவலிலேதான் ஈழத்து நாவல் வரலாற்றில் முதன்முதலாக மத்தியதர வர்க்கத்தினரைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த இரத்தமும் சதையுமான பாத்திரங்களைக் காணமுடிகிறது.

பெண்நிலைவாத நோக்கில் நின்று அணுகும் போது தனது விருப்பமற்ற திருமணத் திற்காக முதன்முதலாக எதிர்ப்புக்குரல் எழுப்புகின்ற பொன்மனி என்ற பாத்திரத் திணைச் சந்திக்க முடிகிறது. இவ்விதத்தில் பின்வரும் கூற்று கவனத்திற்குரியது.

“பெரியோரே, கனவான்களே, இது எனக்குச் சுற்றேனும் பிரியமில்லாத செய்கை என்பதையும் என் பெற்றோரின் நெருக்குதலினால் என் கையொப்பத்தை வைக்கின்றேனென்பதையும் நீங்கள் தயவாய் அறிந்து கொள்ளுங்கள். என் பெற்றார் என்னை நெடுகிலும் நெருங்கியதாலும் இப்போது எனது கையொப்பத்தை வைக்கும்படி என்னை வதைப்பதாலும் இதோ என் கையொப்பத்தை வைக்கிறேன்.”

யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் விரலிய ஈழத்துத் தமிழ் நடை இந் நாவலிலேதான் முதன்முதலாக வெளிப்படுவதைக் காண்கின்றோம்.

மேற்கூறியவாறு நோக்கும்போது இந் நாவல் ஈழத்தின் ஜந்தாவது நாவலாக அமைந்திருப்பினும் யதார்த்தச்சாயல் மேற்கிளம்புகின்றதென்ற விதத்தில் முதல் நாவலாக மின்ரவவதை அவதானிக்கின்றோம்.

நவீன நாடகத்துறையில்

நவீன நாடகத்துறையில் பெண்கள் ஈடுபடுவதற்கான காலத்திற்காக நீண்ட காலம் காத்திருக்கவேண்டியிருந்தாலும் ஈழத்தின் முதல் அரசியல் நாடகமாக அண்மையில்

அறியப்பட்ட இலங்கைத் தோட்டத்தொழிலாளை அந்தப்பிழைபு என்ற, கூத்துக் கண்மை விரவிய நவீன நாடகத்தில் வருகின்ற கூத்துப்பாட்களை முதன்முதலாக எழுதியவரென்ற விதத்தில் தனது கவித்திறனை வெளிப்படுத்தியிருப்பவராக முற்குறிப்பிட்ட கவிஞருயான மீனாட்சியம்மாள் நடேசய்யரை இனங்கான முடிகின்றது.

உ-ம்:

கங்காணி...

நூண்டிச்சிந்து

எப்படிததான் ஆளைடுப்பது துரையே

எத்துப்பாடிநீங்கள் மாத்தாவிடில்

பத்து நாத்தை கடன் வாங்கி- அவர்கட்கு

பகுத்துக்கொடுத்தேன் நான் தகுந்தபடி

இரு மாஶம் நோட்டை கொடுத்தால்

உடனவர்க்கு பத்துச்சீட்டுதிடமுடன் தந்தால்

சட்டி மூட்டை கட்டி விடுரான் - பின்னே

சங்கடந்தான் நான் கொடுத்து பங்கப்படனும்

கொடுத்த முதல் தாளிழந்து நானும்

கொள்ளள கொள்ளள நாக்ஷப்பட்டு சள்ளளபடுரேன்

நோட்டை கொடுத்த பேருக்கு நீங்கள்

நேந்த கடன் கட்டினால்தான் பந்தமுடனே

பத்துச் சீட்டுத் தருவேணன்று துரையே

பண்பாக சொல்லவேனும் பார்த்துக்கொள்ளுங்கோ

(எப்படி)

துரை:

நூண்டி சிந்து

சட்டப்பாடிநடக்கனும் நான் இல்லையே

சங்கடங்கள் வந்துசேரும் பங்கப்படனும்

தொழிலாளர் சங்கமான்றுண்டு அதனால்

தொந்தரைகள் வந்துவிடும் சிந்தை கலங்கும்

....."

நாடகப் பாத்திரங்களின் குணவியல்பு, மனவுணர்வு, கதையோட்டம் என்பவற்றை சரியாகப் புரிந்து கொண்டாலன்றி வசன உறையாடல்களுக்கிடையே மேற்கூறியவாறு பொருத்தமான முறையில் பாடல்கள் கண்நந்து சேர்த்துக் கொள்வது கழனமான செயலாகும். இவ்விதத்தில் மீனாட்சியம்மாள் நடேசய்யரின் கவியாற்றல் பாராட்டுத்தெரியதே.

கட்டுரைத்துறையில்

கட்டுரைத்துறையும் நவீன இலக்கியத்தின் ஒருவகையென்பதைப் பலர் உணர்வதில்லை. இவ்விதத்தில் இக்காலப்பழுதியில் கட்டுரைத்துறையில் ஈடுபட்டு தமது சீழ்றல்களை வெளிப்படுத்தியவரென்ற விதத்தில் முதன்முதலாக இளங்காணக் கூடியவர் வண்ணார்ப்பன்னையைச் சேர்ந்த மஸ்களம்மா மாசிலாமணியாவார். தமிழ்மகள் சஞ்சிகையிலும் தமிழ்நாட்டுப் பத்திரிகையிலும் அவரது கட்டுரைகள் இப்பெற்றிருக்கின்றன.

முந்குறிப்பிட்ட மீனாட்சியம்மாள் நடேசய்யரது கட்டுரைகள் மலையகப் பத்திரிகைகள் பலவற்றில் இடம்பிடித்துள்ளன.

திருகோணமலையைச் சார்ந்த தையலம்மாளும் கட்டுரைகள் எழுதியிருப்பினும் அவை எவ்வும் ஆய்வாளர்களுக்கு கிடைக்காத நிலையில், இக்கட்டுரையாளரால், தென்னிந்தியாவிலிருந்து வெளியான “பாரதி” என்ற சஞ்சிகையில் அன்னாவரமுதி யிருந்த இலங்கைத் தமிழ் மாதர் என்ற கட்டுரையை கண்டுகொள்ள முடிகின்றது.

புலோலியைச் சேர்ந்தவரான பண்டிதை பத்மசானி அம்மையாரும் கட்டுரைகள் எழுதியுள்ளாராயினும் அவை எவ்வும் ஆய்வாளர்களுக்கு கிடைக்காத நிலையில் அவரமுதி பாரதியார் கவிநயம், பாஷாபிமானம் ஆகிய திரு கட்டுரைகளை மேற்குறிப்பிட்ட “பாரதி” (தமிழ்நாடு) சஞ்சிகையில் இடம்பெற்றிருப்பதனை

இக்கட்டுரையாளரால் அவதானிக்க முடிந்துள்ளது. இவரது கட்டுரைகள் பாரதியார் புகழ் பறப்பிய முதற்பெண்மணியாக இவரை இணங்காட்டுவது குறிப்பிடத்தக்கது. பெண் விடுதலை பற்றி முதன்முதல் சிற்றித்தவர் என்ற விதத்தில் பாரதியார் பற்றிய சிரத்தையும் கவனத்திற்குரியதாகிறது. சேர். பொன்னம்பலம் இராமநாதனின் பெருமைகள் பற்றியும் யாழ்ப்பாணப் பிரதேச சீதனப் பிரச்சினை பற்றியும் ஜட பாரதியாட “இந்தியா” வில் சுருக்கமாக எழுதியுள்ளார்)

பண்டிகை பத்மசானி அம்மையார் தவிர்ந்த மேற்குறிப்பிட்ட மூவருமெழுதியிருந்த கட்டுரைகள் பெண்களுது முன்னேற்றம் சார்ந்தனவாக வெளிப்பட்டிருப்பது கவனத்திற்குரியது. பார்வைக்குக் கிடைத்த இவர்களுது கட்டுரைகள் ஏறத்தாழ 1920 தொடக்கம் 1940 வரையிலான காலத்திற்குரியன.

நாற்பதுகளின் பிற்பகுதியளவில் மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து “பாரதி” (மண்டூ) சஞ்சிகையிலே நாகேஸ்வரி எழுதிய கட்டுரைகள் சிலவற்றையும் இக்கட்டுரையாளர்கள் இணங்கண்டுள்ளனர்.

மொழிபெயர்ப்பு இலக்கியத்துறையில்

மொழிபெயர்ப்பு என்று சிற்றிக்கிண்றபோது காலத்திற்குக் காலம் வைவுவேறு மொழி களிலிருந்து அது நடைபெறுவதை அவதானிக்க முடிகின்றது. 19ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலமொழி மொழிபெயர்ப்புக்கள் இப்பெறுகின்றபோது அது நவீன வகை சார்ந்த முயற்றியாயிற்று. இவ்விதத்தில் 20ஆம் நூற்றாண்டின் முதற் பெண் மொழிபெயர்ப்பாளராக பண்டிகை மத்மாசனி அம்மையார் இணங்காணப்பட்டுள்ளார். இவ்விதத்திலே தோமஸ்கிரே (Thomus Gray) என்பவர் பாடிய Elesy written in a country church yard என்னும் பாடல் குறிப்பிடத்தக்கது. இவ்விதத்தில் ஈழத்தின் முதற் மொழி பெயர்ப்பாளராக விளங்குகின்ற பண்டிகை மத்மாசனி அம்மையாரது இம்மொழிபெயர்ப்பு முயற்சி “நாட்டுப்பூறுத் தேவாலயத்தின் முற்றத்தில் எழுதப்பட்ட இராங்கற்பா” என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு பாடல்

சயனமாமணியின் சத்தும் பகலின் சாமணியைச் நேர்ந்த
 தியலூறு புதுத்திலே இந்த தொறுக்கண்மென் மௌலவே மீண்ட
 வயர்வறு மேழிச் செல்வ நயர்வொடின் வழியை யுற்றான்
 நயமிகு மூலகம் தன்னை றிருஞுக்கு மெனக்கு நல்கி

அம்மையார் மரபுவழித் தமிழிலே இம்மொழி பெயர்ப்பை செய்திருப்பினும் ஆங்காங்கு
 எளிமையான சொற்களும் இப்பெற்றுள்ளன.

சிறுகதைத்துறையில்

மேற்குறிப்பிட்ட விடயம் கட்டுரை ஒழுங்கு அடிப்படையில் முன்னர் நாவல் துறை
 இலக்கிய முயற்சியை அடுத்தமைவது பொருத்தமாயினும் இத்துறையில் ஓரள
 விலாயினும் ஈடுபட்ட பெண்ணானுமைகளுள் இக்காலப்பகுதியில் ஓரிருவரே.
 மறுமலைச்சி சஞ்சிகையிலே இவ்வகையான சிறுகதை எழுதிய மூவரும் ஒவ்வொரு
 சிறுகதை மட்டுமே எழுதியிருப்பதாக அறியமுடிகின்றது. பத்மா துரைராஜா,
 பொ.கதிராயதேவி, எம். எஸ் கமலா (இறுதியாகக் குறிப்பிடப்பட்வர் தமிழ் நாட்டு
 எழுத்தாளராகவும் இருக்கலாம்) ஆகியோரே அவர்கள் காதல், படைப்பாக்கம் முதலிய
 சார்ந்த மன உணர்ச்சிகளை இவை வெளிப்படுத்தியுள்ளன. இத்துறையில் பெண்
 எழுத்தாளர்கள் ஒருவராவது உருவாகாத பின்னடைவு நிலைக்கான காரணம்
 யாதென்று புரியவில்லை.

மேடை இலக்கியமாக

முற்குறிப்பிட்ட இலக்கிய வெளிப்பாடுகள் அனைத்தும் அச்சு ஊடக வெளிப்பாடுக
 கேள்வாம்.

அதேவேளையில் மேடையை அடிப்படையாகக்கொண்டு “மேடைப்பாடல்கள்” என்ற
 விதத்திலும், “மேடைச்சொற்பாழிவுகள்” என்ற விதத்திலும் தமது திறமையை
 வெளிப்படுத்திய பெண் ஆளுமைகள் சிலரையும் இக்காலப்பகுதியிலே சந்திக்க
 முடிகிறது.

“மேடைப்பாடல்கள்” பாடிப் புகழ் பெற்றவரென்ற விதத்திலே முதன்மையிடம் பெறுகின்றவராக இன்றுவரை திகழ்பவர் முற்குறிப்பிட்ட மீனாட்சியம்மாள் நடேசெய்யர். இவரது மேடைப்பாடல்களை இருவகைப்படுத்தலாம்.

இன்று (i) தேசுபக்தன், கோ. நடேசெய்யருக்குச் சார்பாக அரசியல் மேடைகளிலே மீனாட்சியம்மாள் பாடிய, அவரால் இயற்றப்பட்ட - மேடைப்பாடல்கள் மலையக தொழிற்சங்க முன்னோடி என்ற விதத்திலே தேசுபக்தன் நடேசெய்யர் தொழிற்சங்க ரீதியில் அவரது எதிரிகளால் வகைக்குள்ளான நிலையில் மீனாட்சியம்மாள் நடேசெய்யர் பாடிய பாடலொன்றின் ஒரு பகுதி பின்வருவது...

“பணையைச் சேந்தானோ அல்லது

பழங்கள் விற்றானோ

தொழிலாளர் கஸ்ரங்களை

தொலைக்க பாடுப்படவரை

பழியாகப் பேசிநீங்கள்

பச்சை நோட்டீஸிடத்து மெத்த

பசப்புவதேனோ கம்மா

உசப்புவதேனோ...”

(ii) மற்றொன்று, மலையகத் தோட்டதொழிலாளர் மத்தியிலே எழுச்சியை உண்பாக்குவதற்காக, பாரதியார் பாடல்களை மேடையிலே முழுங்கியவை அவ்வாறான பாரதியார் பாடல்களில் ஒருசில மாற்றங்களைச் செய்தும் அவர் பாடியிருக்கின்றார். பாரதியார் பிஜித்தீவிலுள்ள கரும்புத்தோட்டத்தில் வேலை செய்த தென்னிந்தியத் தொழிலாளர்கள் பற்றிப் பாடியிருந்த பிரபல்யமான பாடல் “கரும்புத்தோட்டத்திலே” என்பது. அவ்வாறு பாடியிருந்த பாரதியார் ஈழத்தில் மலையகத்தில் வேலை செய்த தென்னிந்தியத் தொழிலாளர்கள் பற்றி பாடல்கள் எதுவும் பாடியிராத்தம் பற்றி இலக்கிய ஆர்வலர் சிலர் குறை கூறுவதுண்டு. அதனாலேதானோ என்னவோ “கரும்புத்தோட்டத்திலே” என்ற பாரதியார் பாடலை “தேயிலைத் தோட்டத்திலே” என மாற்றி மேடைகளிலே பாடியிருக்கின்றார் மீனாட்சியம்மாள் நடேசெய்யர்.

மேடைப்பாடல்கள் போன்று மேடைச்சாற்பொழிவுகளும் இக்காலப் பெண் ஆளுமை களால் நிகழ்த்தப்பட்டுள்ளன. மலையக தொழிற்சங்க மேடைகளிலும் அரசியல் மேடைகளிலும் பல சொற்பொழிவுகளாற்றியிருப்பவர் மேற்குறிப்பிட்ட மீனாட்சியம்மாள் நடேசப்பிர.

பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக மேடைகளில் பேசியவர்களைன்ற விதத்திலே மங்களாம்மாள் மாசிலாமணி தையலம்மாள், மலையகம் சார்ந்த நல்லம்மா சத்யவாகேஸ்வரர் ஆகியோரும் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.

காந்தீயம் தொடர்பாக பேசுவதற்காக ஈழத்தில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் மேடையைப் பயன்படுத்தியவராகவும் வெளிப்படுபவர் மேற்குறிப்பிட்ட மங்களாம்மாள் மாசிலாமணி.

இதழியல் துறையில்

நவீன இலக்கிய உருவாக்கத்திலே சஞ்சிகைகளினதும் பத்திரிகைகளினதும் பங்களிப்பு (i) பிரசுரகளமாதல் (ii) ஊக்கப்படுத்துதல் என்ற விதங்களில் தவிர்க்கவியலாததொன்று என்பது இலக்கிய ஆர்வவர்கள் அறிந்த விடயமே.

மேற்கூறிய விதத்தல் ஈழத்தில் முதன்முதலாக பெண்களுக்கான “தமிழ்மகள்” என்ற சஞ்சிகையினை பாழ்ப்பாணத்திலிருந்து 1923 ஆம் ஆண்டு தொடக்கம் நீண்ட காலம் நடத்திவந்தவர் மங்களாம்மாள் மாசிலாமணி. “நாமார்க்கும் குடியல்லோம்” என்பது இச் சஞ்சிகையின் மகுட வாசகமாகும்.

திருகோணமலையிலிருந்து தையலம்மா “மாதர்மதி மாலிகை” என்ற பெயரிலே நடத்தி வந்த சஞ்சிகையை (1929- 1930) இனாங்கண்டு அதுபற்றிய கட்டுரைகள் இக் கட்டுரையாளரால் எழுதப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட சஞ்சிகைகளும் பெண்கள் முன்னேற்றம் தொடர்பிலே ஈழத்திலிருந்தும் தமிழ் நாட்டிலிருந்தும் ஆண்/பெண் அறிஞர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள்

பலவற்றைப் பிரசுரித்துள்ளன. “மாதற்மதி மாலிகை” வெளியிட்ட சுவாரஸ்யமான கட்டுரையொன்றின் தலைப்பு பெண்கள் மூலமையில் அறிவில்லையா? என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதி (மண்டூர் 1948) சஞ்சிகை பெண்களுக்காக நடத்தப்படாவிட்டனும் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக மட்டக்களப்பு பெண்படைப்பாளிகள் முதன்முதலாக கவிதை, சிறுகதை, சிறுவர் பாடல் சிலவற்றையும் பிரசுரித்துள்ளன. உம்: ஜெயமணி, நாகேஸ்வரி.

மீனாட்சியம்மாள் நடேசய்யர் தேசபக்தன் கோ.நடேசய்யர் நடத்திய பல பத்திரிகைகளுக்கு ஆரம்பத்தில் உதவி செய்த இவர் 1930 நடேசய்யர் ஆரம்பித்த தேசபந்து இதழுக்கு ஆசிரியையாகவும் விளங்கியவர்.

பெண்கள் முன்னேற்ற அமைப்புக்களை நிறுவிய விதத்தில் மேற்குறிப்பிட்ட பெண் ஆளுமைகளின் உருவாக்கப் பின்புலத்தில் பெண்களது நிலை, பெண்களது பிரச்சினைகள் என்பவற்றை பெண்களுக்கு உணர்த்த முற்பட்டன என்ற விதத்திலும் பெண்களது எழுச்சிக்கும் சடுபாட்டிற்கும் வழிவகுத்துள்ளன என்ற விதத்திலும் இவ்விதங்களிலே அவர்களது நவீன இலக்கியச் செயற்பாடுகளுக்கு மறைமுகப் பேருதவி புரிந்து வந்துள்ளன. என்ற விதத்திலும் பெண்கள் முன்னேற்ற அமைப்புக்களின் உருவாக்கமும் செயற்பாடுகளும் கவனத்திற்குரியவை.

மேற்குறிப்பிட்ட மாங்களாம்பாள் மாநிலாமணி 1902இல் வண்ணார் பண்ணையில் தொடங்கிய “பெண்கள் சேவா சங்கமும்” முந்மதி ச.தையல்நாயகி அவர்களை காரிய தரிசியாகக் கொண்டு 1919இல் திருக்கோணமலையில் உருவான “திருக்கோணமலை மாதர் ஜக்கிய சங்கமும்” இவ்விரு அமைப்புக்களுமே முறையே முற்கந்தப்பட்ட “தமிழ்மகள்”, “மாதர் மதி மாலிகை” ஆகிய சஞ்சிகைகளின் வரவிற்குக் காரணிகளாக அமைந்திருந்தன பின்னர் 1933ஆம் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மகளிர் மன்றமும் கவனத்திற்குரியவை. இவை சமூகச் சீர்திருத்த விடயங்களிலே அக்கறை கொண்டும்

அவ்விதத்திலே கூட்டங்கள் நடாத்தியும் இலக்கியச் சஞ்சிகைகள் வெளியிட்டும் இயங்கி வந்துள்ளன எனலாம்.

முடிவுரை

இறுதியாக ஒன்று. பேற்குறிப்பிட்ட ஆய்வு தொடர் தேவூக்குரியதாகவிருக்கின்ற போதிலும் பெண் ஆளுமைகள் சிலரது ஆழமான தடங்களையும் சிலரது அகற்றியான தடங்களையும் இவ்வாய்வு முதன்முதலாக இனங்காட்டி இலக்கிய ஆர்வலர்களது தொடர் தேவூக்கு வழிவகுத்துள்ளதென்பதில் ஜயமில்லை!

இதுவரை கவனித்த பெண் ஆளுமைகளுள், கவிஞருகளாக கவனிக்கப்பட்டோரின் கவிதை முயற்சிகள் முதன் முயற்சிகளாகும். ஈழத்திலே இக்காலப்பகுதியில் ஆண் கவிஞர்களினாலேகூட சாதிக்கப்படாதவையாகும். சமகாலத் தமிழ்நாட்டு நவீன இலக்கியச் சௌல்நெறிகளுக்கும் இது ஏற்படுத்தேயாகும்.

இக்காலப்பகுதியில் ஈழத்திலே நாவல் முயற்சியில் ஈடுபட்ட மங்களநாயகம் தம்பையாளின் நாவல் முயற்சியின் சிறப்புக்களும் சமகால ஈழத்து ஆண் நாவலாசிரியர்களின் படைப்புக்கள் கண்டு கொள்ள முடியாதவையாகும்.

நவீன நாடகமுயற்சியில் மீனாட்சியம்மாளின் பங்களிப்பு நவீன கவிதை சாடந்த வித்தியாசமான வெளிப்பாடு என்பதற்கப்பால் “குத்துப்பால்கள்” என்றவிதத்தில் சாதனைக்குரியது. கட்டுரை இலக்கிய ஈடுபாடும் அலட்சியப்படுத்துவதற்குரியதன்று. மொழிபெயர்ப்பு இலக்கிய முயற்சியும் கவனத்திற்குரியதாகும்.

இதழியல் முயற்சிகள், பெண்டன் முன்னேற்ற அமைப்புக்களின் செயற்பாடுகள் என்பவையும் குறைத்து மதிப்பிடக்கூடியனவல்ல!

எனினும் ஈழத்து நவீன் இலக்கிய உருவாக்கத்திலீடுபட்டு இனங்காணப்பட்ட பெண் ஆளுமைகள் மிகச் சிலரே என்பது புலப்படுகின்றது. இத்தகைய பின்னடைவிற்கான

காரணங்களாக, (1) பெண்கள் சமூக அனுபவங்களுக்குட்படும் வாய்ப்பு குன்றி யிருந்தமை, (2) இப்பெயர் வாழ்க்கை முறை தரும் புத்தனுபவங்கள் கிட்டாமை, (3)கல்வி வாய்ப்பு அருகியிருந்தமை, (4)படைப்புக்கள் பேணப்படாமை, (5) பத்திரிகை ஆக்கங்கள் நாலுருப்பெறாமை, (6) நால்களின் இரண்டாம் பதிப்புகள் வெளிவராமை, (7) அக்கறையீனம், (8) குடும்பப்பளு, (9) சமூக ஒடுக்குமுறை, (10) ஆணாதிக்கம், (11) ஊக்கப்படுத்தாமை, (12) சமயாபிமானத்தின் மறைமுகமான செல்வாக்கு, (13)சமூக நோக்குடைய பிரசரகர்த்தாக்களின்மை (14) நவீன இலக்கிய வடிவங்களின் இயல்புகள் பற்றிய தெளிவின்மை முதலியவற்றை குறிப்பிடவியலும்.

உசாத்துணை நூல்கள்

1. குமரன்.க, (2015), சேர் பொன்னம்பலம் இராமநாதன் , குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சென்னை.
2. சண்முகதாஸ் ஆ பேராசிரியர், சமுத்தில் தமிழ்புலமை மரபில் முதல் தமிழ் பெண்புலவர்.
3. சாரல் நாடன் ,(1998), பத்திரிகையாளர் நடேசய்யர், மலையக வெளியீட்டகம், கண்ணி.
4. சாரல்நாடன் ,(2015), மலையக விழிவெள்ளி கோ.ந. மீனாட்சியம்மாள் குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சென்னை.
5. சொக்கன் (1974), சேர் பொன்னம்பலம் இராமநாதன் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், பரமேஸ்வரக்கல்லூரி இயக்குனர் சபை வெளியீடு. யாழ்ப்பாணம்.
6. ஞானாம்பிகை ,மேலைத்தேய மதுபான வேடிக்கைகும்மி�...
7. வள்ளிநாயகி இராமலிங்கம் ,(2017), தமிழ்மகள் மங்களம்மாள் மாசிலாமணி, குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சென்னை.
8. “பாரதி” ஒருமாதுப்புத்திரிகை (1929) ஜனவரி,
9. மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு (1946-1948), பதிப்பாசிரியர்கள்: கோப்பாய்சிவம் (இயக்குனர் சர்வானந்தமய பீடம்), செல்லத்துறை சுதர்சன் (விரிவுரையாளர், தமிழ்த்துறை பேராதனைப்பல்கலைக்கழகம்) சர்வானந்த மயபீடம்,சன்னாகம்.

10. மீனாட்சியம்மாள்,கோ.ந. திருமதி (1940), இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை, இந்தியரை விரட்ட வேண்டுமென்ற இலங்கை மந்திரிகளுக்கு எதிர்ப்பு.கோ.நடேசுய்யர், கட்டன்.
11. வித்தியாவல்லி அம்மாள் சேனாத்ராச கொலைவழக்கு, விசித்திரக் கவித்தொகுப்பு, திருநெல்வேலி.
12. நடேசுய்யர்.கோ (2017), இலங்கைத் தோட்டதொழிலாளரது அந்தரப் பிழைப்பு நாடகம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சௌண்ண.
13. யோகராசா.செ.கலாந்தி, (2007) ஈழத்து இதழியலும் இலக்கியமும், குமரன் புத்தகசாலை கொழும்பு - சௌண்ண.
14. மாதுரமதி மல்லிகை மலர்.க (1927), திருகோணமலை, அச்சியந்திரசாலை, பருத்திதுறை.
15. ஆசிரியர்.ரா.நாராயணஸ்வாமி, உத்தமபாளையம்.
16. Riots and martial Law in ceylon 1915, London St.Martin Press, 1916





வெறுமாசிப் பிரதேசத்தின், கரவைப்பு கரணவாய் நெற்கைப் பிறப்பிமாகக் கொண்ட செல்கலையா யோகராசா அவர்கள், எந்வலியூ மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று உயர்நூல் யரிசையில் கலையிரிவில் சித்தியைய்தி கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார். அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்திலே பேராசிரியர் க.கலைசுபதி உள்ளிட்ட புகழ்பெற்ற பேராசிரியர்

கலிடம் கல்வி கற்றவர். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், கிழக்கும் பல்கலைக்கழகத்திலே விரிவுறையாளராக தன்னை இல்லைத்துக் கொண்டார். தனது சேவைக்காலத்திலே “பள்ளத்தாங்கி ஓர் நுண்ணாய்வு” என்னும் தலைப்பிலே ஒய்வு செய்து யாழ்ப்பானம் பல்கலைக்கழகத்திலே முதுகலைமானி (MA) பட்டம் பெற்றிருந்தார். நூலைத்தொடர்ந்து “ஆகத்து தமிழ்க்கவிதை நோற்றும் வளர்ச்சியும்” என்னும் தலைப்பிலே தனது ஒய்வினை மேற்கொண்டு கலாநிதியீட்டுக்கைப் பெற்றார். மேலும் கல்வியில் தகவைச்சான்றிதழ் (Diploma in Education) கற்கக நெறியை வெற்றிகருபாகப் பூர்த்தி செய்து அதில் சிறப்புச் சித்தியும் பெற்றார். அவர் கவிதை, சிறுக்கை விமர்சனம், சிறுவர் இலக்கியம், திடழியல், மலையக இலக்கியம், நாட்டார் இலக்கியம் முதலான துறைகளிலே ஒருவகு-தூட்டன் பல ஆய்வுகளைச் செய்து ஆய்வு நூல்கள், தொகுப்பு நூல்கள் மற்றும் பதிப்பு நூல்கள் என பல ஆக்கங்களையும் வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லது தேசிய, சர்வதேச தமிழியல் ஆய்வுரங்கங்களிலே பல ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்து, பள்ளின் பாராட்டையும் பெற்றவர். மேலும் பேராசிரியர் சு.விந்தியா-ஞந்தன் நினைவுப் பரிசினை முதுகலைமானியீட்டு ஆய்வுக்காகப் பெற்றிருந்ததுடன், இலங்கை சாகித்திய மன்ற ஸப் பரிசும் வழங்கி கொறவிக்கப்பட்டார். கவாநிதி யோகராசா அவர்கள் யோசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னரும், தற்போதும் சுறுசுறுப்பாக தமிழியல் ஆய்வுகளிலே தனது ஈடுபாட்டைக்காட்டி வருகின்றார்.